



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 23.09.2019

முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 2560/B/18

திரு.K.S.கோபால்

மேல்முறையீட்டாளர்

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்,
வேலூர் மாவட்டம்

எதிர்

பொது அதிகார அமைப்பு

ஆணை

இவ்வாணையத்தால் இன்று (23.09.2019) நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு.K.S.கோபால் அவர்கள் ஆஜரானார். ஆணையத்தின் அழைப்பாணை பெற்றுக் கொண்டு எவ்வித முகாந்திரமுமின்றி ஆஜராகவில்லை. தமிழ்நாடு தகவல் ஆணையம் (மேல்முறையீட்டு நடைமுறைகள்) விதிகள், 2012 விதி 7ன்படி, மனுதாரர் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் வருகையின்மை ஆணையத்தால் பதிவு செய்யப்படுகிறது. பொதுத் தகவல் அலுவலர், திரு ந.புஷ்பநாதன்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்), காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம், வேலூர் மாவட்டம் அவர்கள் இன்றைய விசாரணைக்கு ஆஜரானார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 10.01.2018 தேதியிட்ட மனுவில், 2016 - 2017, 2017 - 2018 நிதி ஆண்டில் தண்டலம் ஊராட்சியில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் மற்றும் பசுமை வீடு குடியிருப்பு திட்டம் ஆகிய திட்டங்களில் பயனடைந்தோர் பெயர் பட்டியல் குறித்தும், பயனாளிகள் எந்தெந்த புலன் எண்களில் வீடுகள் கட்டியுள்ளனர் என்ற விவரம் குறித்தும், மேலும் இது சம்பந்தமாகவே 8 இனங்களில் தகவல் கோரி காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு மனு செய்துள்ளார். தமக்கு தகவல் கிடைக்கப் பெறாததால் மனுதாரர், தான் கோரியுள்ள தகவல்களை தனக்கு பெற்றுத் தருமாறு தெரிவித்து 20.02.2018 தேதியிட்ட தகவல் பெறும்

உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக மேல்முறையீட்டு அலுவலருக்கு அனுப்பி வைத்துள்ளார். மேல்முறையீட்டு மனுவிற்குப் பின்னும் தகவல் கிடைக்கப் பெறாததால் மனுதாரர் 05.04.2018 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (23.09.2019) இவ்வாணையத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

3. இன்றைய விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் மனுதாரருக்கு 17.09.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாக தகவல்கள் நேரிடையாக வழங்கப்பட்டதாகத் தெரிவித்து, தகவலின் நகல் மற்றும் மனுதாரர் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்ட நகலை ஆணையத்தில் சார்வு செய்தார்.

4. மனுதாரர் இன்றைய விசாரணையில் ஆஜராகி தனக்கு வழங்கப்பட்ட தகவல் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காத பட்சத்தில், மனுதாரர் தான் கோரிய தகவல்களை பெற்றுக் கொண்டதாக தெரிவித்த கடிதத்தை, பொதுத் தகவல் அலுவலர் ஆணையத்தில் சார்வு செய்ததன் பேரில், ஆவணங்கள் அடிப்படையில் மனுதாரருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கருதி, வழக்கின் விசாரணை முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 2560/B/18

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்,
வேலூர் மாவட்டம்

திரு.K.S.கோபால், த/பெ.சுப்பிரமணி முதலி
தண்டலம் கிராமம்
கும்பினிப்பேட்டை(அஞ்சல்),
அரக்கோணம் வட்டம்,
வேலூர் மாவட்டம் - 631 003

Copy to: File / Stock File

SC/PA/24.09.2019